

### தமிழ் வழக்கு வாத போட்டி (2019-2020)

1. நெக்டார் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சங்கிலித் தொடர் வணிகம் புரியும் நிறுவனமாக இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நெட்ஓர்க் மார்க்கெட்டிங் மூலம் அந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை விற்று வருகிறது. இந்த கட்டமைப்பு, நிறுவனத்தின் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு தொகை தருவதன் மூலம், அதாவது, அவர்கள் தனிநபராக உருவாக்கும் விற்பனைக்கும் மட்டுமின்றி, அவர்கள் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தும் பிற விற்பனையாளர்களுக்காகவும் ஊதியம் பெறுவார்கள், இதனால் விநியோகிப்பாளர்களின் வரிசையும், பலநிலை ஊதிய நிலையின் படிவரிசையும் உருவாகிறது. இதில் தயாரிப்புகளும், நிறுவனமும் நேரடியாக நுகர்வோரிடமே சந்தைப்படுத்தப்படுகிறது மற்றும் சாத்தியமான வியாபார பங்குதாரர்கள், பரிந்துரைகள் மற்றும் வாய்மொழி சந்தைப்படுத்தல் மூலமாகவே சந்தைப்படுத்தப்படுகிறது.
2. ஒரு தனி நபரின் சொந்த விற்பனை முயற்சிகளின் காரணமாகவும் அவர்களுக்கு கீழே உள்ள அமைப்பின் காரணமாகவும் விற்பனையாகும் தயாரிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு கமிஷன் (முகவர் சேவைக் கட்டணம்) வழங்கப்படும். இதில் பதிவு செய்யும் விநியோகஸ்தர்களுக்கு சேவை கட்டணம் இராது. இருப்பினும் இத்திட்டத்தில் சேருவதற்கு அந்நிறுவனம் அளிக்கும் "ஸ்டார்டர் கிட்" டை வாங்குவது அவசியம். இதற்கு அந்த விநியோகஸ்தகர் ரூ.650/- செலுத்தி ஸ்டார்டர் கிட் டை பெற்று கொள்ளவேண்டும்.
3. 2018 ஆம் ஆண்டு அந்நிறுவனம் "நேபாலிப்" என்னும் ஒரு மருத்தவ குணம் படைத்த ஒரு மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையை இயற்கையான மூலிகைகளை கொண்டு தயாரித்து இருப்பதாகவும். ஞாபக மறதி சம்பந்தப்பட்ட நோய்களான "டெமென்டியா" (dementia) மற்றும் "Alzheimer's" போன்ற மருத்துவ நிலைகளிலிருந்து ஒருவரை காக்க கூடும் என்று விளம்பர படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் வலைத்தளங்களில் "ஒரு மாத்திரை ஒரு நாள், மறதி இன்றி வாழ்நாள்" என விளம்பரப்படுத்தியுள்ளது. ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர் வரை இதை உட்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத்திரையின் விலை ரூ.25/- எனவும், தங்களது விநியோகஸ்தர்கள் மூலமாக பெற்றுக்கொண்டால் ரூ.21/- க்கு கிடைக்கும் என்றும் நிறுவனத்தின் விளம்பரங்கள் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.
4. மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூலமாக இந்த மாத்திரைகளை நெக்டார் நிறுவனம் விற்பதில்லை. மாத்திரைகளை வாங்க விரும்புவோர் அந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்கள் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும். மாத்திரைகளின் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்தது அதன் மூலம் விநியோகஸ்தர்களும் எண்ணிக்கையில் பெருகினார்கள். எனவே நிறுவனம் அபரிவிதமான லாபம் ஈட்டியது.
5. "நேபாலிப்" போல பல மருத்துவ குணம் படைத்த மாத்திரைகள் மற்றும் பொருட்கள், பொடிகள் என இந்நிறுவனம் தயாரித்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்காகவே இந்த மாத்திரையை தயாரித்து விநியோகம் செய்தனர். அந்த மாத்திரைகளில் omega-3 fatty acid (DHA) இருப்பதாக ஏப்ரல் 1, 2019 அன்று பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. DHA எனப்படுவது ஒருவரின் ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய

வலிமையை கொண்டது. 20 வருடத்துக்கு முன்பு நடந்தவைகளை கூட நினைவுக்கு கொண்டு வருமளவுக்கு இந்த மாத்திரைகளுக்கு சக்தி இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் FSSAI( i.e., Food, safety and Standard Authority of India) எனும் அரசாங்க நிறுவனத்திடம் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விளம்பரத்தின் கீழும் இவ்வாக்கியம் எழுத பட்டு இருந்தது "பக்க விளைவுகள் இல்லை, மருத்தவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது".

6. 58 வயதான விஜயன் என்பவர் ஞாபக மறதி தனக்கு அதிகரிப்பதை உணர்ந்து அதற்கு தீர்வு தேடினார். அப்பொழுது நெக்டார் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் அவரை அணுகி நேபாலிப் மாத்திரைகளை குறித்து விவரித்து கூறினர். விளம்பரங்கள் மூலம் இதை குறித்து முன்னரே அறிந்துள்ளதால், அதற்கான விலையை கொடுத்து மாத்திரைகளை பெற்றுக்கொண்டார். தினம் ஒரு மாத்திரையாக மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்து கொண்டார். உடம்பு வலி மற்றும் வயிற்று கோளாறுகள் அதிகரிப்பதாக உணர்ந்த விஜயன், விநியோகஸ்தர்களை அழைத்து இதற்கு காரணம் நேபாலிப் மாத்திரைகளாக இருக்க கூடுமா என்று விசாரித்தார். மாத்திரைகள் முற்றிலும் ஆபத்தற்றவை என கூறியதால் அவர் மீண்டும் உண்ண தொடங்கினார். சிறிது நாட்களில் அவரது கண் பார்வையும் மங்க தொடங்கியது.
7. பதற்றமடைந்த விஜயன் தனது மருத்துவரை அணுகி பார்வை குறைவதற்கான காரணங்களை விசாரித்தார். சர்க்கரை நோய் இருந்தபடியால் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளையும், உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்றி வந்துள்ளார். அதை தவிர்த்து திரு விஜயன் உட்கொண்ட நேபாலிப் மாத்திரைகளில் உள்ள DHA தான் இதற்கு காரணம் என்று மருத்துவர் உறுதி செய்யதார். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை (blood sugar) அதிகப்படுத்தும் குணம் படைத்தது. ஆகவே diabetic retinopathy எனும் வியாதியால் அவர் கண் பார்வையை இழக்க துவங்கியுள்ளார்.
8. நெக்டார் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களை அணுகி இதை குறித்து விசாரித்தபொழுது, அவர்கள் திரு விஜயன் அவர்களின் எல்லா குற்ற சாற்றுகளையும் மறுத்து சட்ட பூர்வமாக பதிலளிக்கவும் தயாராக உள்ளதாக கூறினர். தனது பார்வையை இழக்க நேரிட்டதற்காகவும், தவறாக விளம்பரங்கள் செய்ததற்காகவும், FSSAI மற்றும் Drugs and Cosmetics Act,1940 இன் கீழ் உரிமம் பெறாமல் மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தனது வழக்குறைஞர் மூலமாக நோட்டீஸ் அளித்தார். அதில் உள்ள குற்றசாட்டுகள் அனைத்தையும் மறுத்து நெக்டார் நிறுவனம் பதில் அளித்தது. எனவே , National Consumer Commission இல் ஒரு வழக்கை பதிவு செய்தார். நேபாலிப் மாத்திரைகளின் மூலமாக மட்டுமே பார்வை இழந்தார் என்பதற்கான போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்பொழுது மேல் முறையீட்டாக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
9. நெக்டார் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான திரு வாசுதேவன் என்பவரும் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார். "நெட்ஓர்க் மார்க்கெட்டிங்" என்பது Prize chit and money circulation scheme (Banning) 1978 Act என்ற சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள "money circulation scheme" என்னும் வரையறையில் அடங்கும். எனவே இந்த திட்டம் சட்டப்படி தவறு என்றும் இந்நிறுவனம் சேவை கட்டணம் பெற்று கொண்டு அதை மறுப்பதாகவும் தெரிவித்தார். ஸ்டார்டர் கிட்டின் விலை ரூ. 650/- ஆக வசூலிக்கப்பட்டாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலை (MRP ரூ.597/-). இங்கனம் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி சம்பாதித்து வருவதாகவும், நெட்ஓர்க்கிங் மூலம் மேலும் நுகர்வோர்களை சேர்க்க இயலாதவர்கள் ரூ.650/- யையும் இழந்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தானும் இந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட பட்டதாகவும், இவ்வாறு

ஆயிரக்கணக்கான மக்களை எம்மாற்றும் இந்த நிறுவனத்தை இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் தண்டிக்குமாறு கேட்டுக்கொன்றுள்ளார்.

உயர்நீதிமன்றம் இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உள்ளது. இதற்காக எழுப்பப்பட்ட வினாக்கள்:

1. நெக்டார் நிறுவனத்தின் தொழில் முறையானது Sec. 2(c), Prize chit and money circulation scheme (Banning) 1978 Act என்னும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “money circulation scheme” என்ற விளக்கத்தின் கீழ் அடங்குமா?
2. சேவை கட்டணும் பெறுவதற்கு அந்த நிறுவனத்திற்கு அனுமதி உண்டா?
3. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய அளவிற்கான மோசடியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதா?
4. FSS Act மற்றும் Drugs and Cosmetics Act கீழ் உரிமை பெறாமல் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வது சட்டப்படி சரியான செயலாகுமா?
5. மாத்திரைகளில் உள்ள DHA மட்டுமே மேல்முறையீட்டாளரின் கண் பார்வை இழப்பிற்கு காரணமாகுமா?
6. இது போன்று வேறு வினாக்களை எழுப்பும் உரிமை இரு கட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது

போட்டியாளர்கள் பதிவு செய்ய கடைசி நாள்: **23 August 2019**

எழுத்து வடிவிலான வாதுரை சமர்ப்பிக்க கடைசி நாள்: **30 August 2019**

எழுத்து வடிவிலான வாதுரையை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்: [cdraglcmoot@gmail.com](mailto:cdraglcmoot@gmail.com)

1. Do not mention your names in the memorials. This will lead to disqualification. The participant is allowed to mention only the register number provided by the Moot Court Committee.
2. The college selection rank list will have only the registration number mentioned.